

கொரோனா வைரஸ் (COVID-19) மற்றும் பணியாளர்களின் இழப்பீட்டுக் காப்புகள் குறித்த கேள்விகள்

- 1. எனது நேர இழப்புக்கான ஊதியம் தொடருமா?**
ஆம். உங்கள் பணிசார்ந்த காயங்கள் அல்லது உடல் நலமின்மை காரணமாக உங்களால் பணியாற்ற இயலவில்லை எனில், திட்டமிட்டபடி நேர இழப்பு ஊதியம் தொடரும்.
- 2. எனது உரிமைகோரலின் நிலை குறித்த தகவலை நான் எப்படி பெறுவது?**
1-800-831-5227 என்ற எண்ணை அழைத்து தானியங்கி தகவலை ஆங்கிலம் அல்லது ஸ்பானிய மொழியில் பெறலாம்.
- 3. எனது தொழில் மூடியிருந்தபோது என்னால் அஞ்சலை அணுகமுடியாதபட்சத்தில், ஆணை மற்றும் அறிவிப்புகள்தான் இறுதியானதாக இருக்குமா?**
ஆணையைப் பெறமுடியாமைக்கு உங்கள் சொந்தத் தவறு காரணமில்லையெனில், உரிமைகோரல் மேலாளருக்கு உங்களால் அஞ்சலைப் பெறமுடியவில்லை என்பதற்கான விளக்கத்தை நீங்கள் அளிக்கவேண்டும்.
- 4. மத்திய அரசு ஊக்கத்தொகை பெறுவதால் எனது நேர இழப்பீட்டுத் தொகை அல்லது ஓய்வூதியத் தொகை பாதிக்கப்படுமா?**
இல்லை.
- 5. தொலைபேசி வாயிலாக என்னால் மருத்துவ மற்றும் தொழில்சார் நேர ஒதுக்கீடுகளைப் பெறமுடியுமா?**
ஆம்.
- 6. தற்போது என்னால் நேரடியாக கலந்துகொள்ள இயலாது. நான் என்ன செய்வது?**
உங்கள் வழங்குநரிடம் அவர்கள் தொலை-உடல்நலச் சேவைகளை வழங்குகிறார்களா அல்லது தொலைபேசி வாயிலாக பரிசோதனை செய்துகொள்ளலாமா என்று விசாரிக்கவும்.
- 7. எனது சிகிச்சைத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது எனது உரிமைகோரல்களை எவ்வாறு பாதிக்கும்?**
உங்களுக்கு மேலும் சிகிச்சை தேவையெனில் உங்கள் உரிமைகோரல் மூடப்படாது. மருத்துவ சேவைகள் தொடரும்போது உங்கள் சிகிச்சைத் திட்டத்தை நிறைவுசெய்ய நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள்.

8. கொரோனாவைரஸ் தீவிர நோய்ப்பரவல் காரணமாக தனிப்பட்ட மருத்துவ மதிப்பாய்வை (ஐஎம்இ) ஒத்திவைக்க அல்லது மறுதிட்டமிட நான் விரும்புகிறேன். நான் என்ன செய்வது?

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 5 வர்த்தக நாட்களுக்குமுன் உங்கள் உரிமைகோரல் மேலாளரை அணுகவும்.

9. கொரோனாவைரஸ் குறித்த கவலை காரணமாக ஒரு மருத்துவ ஆலோசனை நேரத்தை இரத்துசெய்வதோ அல்லது ஒத்திவைப்பதோ சரியானதா?

உங்கள் மருத்துவரைத் தொடர்புகொண்டு அவர்கள் பரிந்துரையைத் தெரிந்துகொள்ளவும்.

10. எனது குழந்தையின் பள்ளி மூடப்பட்டிருப்பதால், எனக்கு குழந்தை பராமரிப்பு இல்லை. மருத்துவ அல்லது தொழில் நேர ஒதுக்கீட்டைத் தள்ளிப்போட வேண்டியுள்ளது. நான் என்ன செய்வது?

குழந்தை பராமரிப்புக்கு ஏற்பாடுசெய்ய அனைத்து முயற்சிகளையும் எடுக்கவும். இயலாவிட்டால், தொழில்சார் மறுவாழ்வு ஆலோசகரை (VRC) அல்லது மருத்துவரை தொடர்புகொள்ளவும்.

11. இந்த வைரஸ் காரணமாக வகுப்புக்குச் செல்வது அல்லது எனது மறுபயிற்சித் திட்டத்தில் பங்கேற்பது குறித்து கவலைப்படுகிறேன். நான் என்ன செய்வது?

வாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ள உங்கள் VRCஐ தொடர்புகொள்ளுங்கள்.

12. வைரஸ் காரணமாக எனது தற்காலிக பகல் நேரப்பணி இல்லாமல் போய்விட்டது. நான் என்ன செய்வது?

உங்கள் உரிமைகோரல் மேலாளரை தொடர்புகொள்ளவும்.

13. கொரோனாவைரஸ் தீவிர நோய்ப்பரவல் காரணமாக எனது முதலாளி என்னை பணி நீக்கம் செய்துவிட்டார். எனது உரிமைகோரல் திறந்த நிலையில் உள்ளது. இது எனது உரிமைகோரல்களை எவ்வாறு பாதிக்கும்?

அவ்வாறு இருப்பினும் உங்கள் உரிமைகோரல் மீது முறையான மருத்துவ சிகிச்சைக்கு நாங்கள் ஒப்புதல் அளிப்போம். உங்கள் உரிமைகோரல் முடியும்முன் உங்கள் சிகிச்சையை முடிப்பதற்கான நேரத்தை நாங்கள் வழங்குவோம்.

14.பணியாற்றுவதற்காக நான் விடுவிக்கப்பட்டுள்ளேன். ஆனால் திரும்பிச் செல்வதற்கு அந்தப் பணி இப்போது இல்லை. கொரோனாவைரஸ் தொற்று பரவல் காரணமாக பணிச்சந்தை மிகவும் வரையறைக்கு உட்பட்டதாயுள்ளது. நான் என்ன செய்வது?

துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் பணியாற்றக்கூடியவராக ஆனபின் நேர இழப்பு பலன்களை துறையால் வழங்க இயலாது. வேலைவாய்ப்பு பாதுகாப்புத்துறை வாயிலாக வேலையின்மை பலன்களைப் பெற உங்களுக்கு தகுதியிருக்கக் கூடும்.

15.பணி சார் நோயாக COVID-19 தொற்றினை L&I எடுத்துக்கொள்கிறதா?

குறிப்பிட்ட சூழல்களின்கீழ், பணியாளரின் வேலையில் அந்த வேலையின் காரணமாக தொற்றுபரவுவதற்கு அதிக வாய்ப்பு இருந்தால் (உதாரணமாக முதலுதவி செய்வோர் அல்லது சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர்) மேலும் ஒரு ஆவணப்படுத்தப்பட்ட அல்லது சாத்தியமுள்ள பணிசார் பாதிப்பு மற்றும் ஒரு பணியாளர்/முதலாளி உறவு நிலையும் இருக்கவேண்டும்.

16.ஒரு உரிமைகோரலை L&I எப்போது நிராகரிக்கும்?

பணியிடத்தில் COVID-19 தொற்றுபரவல் தற்செயலானதாக இருக்கும்போது (அலுவலகப் பணியாளர் தன்னுடன் பணியாற்றும் ஒருவர் மூலம் நோய்வாய்ப்படுவது போன்றவை)

17.COVID-19 உரிமைகோரலை நான் எவ்வாறு தாக்கல் செய்வது?

தொலைபேசி வாயிலாக: **1-877-561-3453**

உங்கள் மருத்துவர் அலுவலகத்தில் (விபத்து அறிக்கையை நிறைவுசெய்யும்போது).